

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - விலகல் - பகுதி II
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நிலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா எண் 15-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) கூட்டாளி ஒருவர் விலகும் பொழுது, புதிய இலாப விகிதம் கணக்கிடுவது.
(a) தேவையில்லை (b) தேவை (c) கட்டாயமில்லை
- 2) பகிர்ந்து தரா இலாப நட்டங்கள், விலகலின் பொழுது, அனைத்துக் கூட்டாளிகளின் கணக்கிற்கு
(a) மாற்றப்பட வேண்டும். (b) மாற்றத் தேவையில்லை (c) மாற்றலாம் அல்லது மாற்றாமலும் இருக்கலாம்.
- 3) கூட்டாளிகளின் விலகலின் பொழுது இருப்புநிலைக் குறிப்பில் தோன்றக்கூடிய இனங்களாகிய இலாப நட்டக் கணக்கு மற்றும் பொதுக்காப்பு ஆகியவை மாற்றப்படுவது.
(a) மறுமதிப்பீட்டுக் கணக்கில் (b) கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் (c) மேற்கண்ட எதுவுமில்லை
- 4) கூட்டாளி விலகலின் பொழுது, நற்பெயர் தொகை வரவு செய்யப்படும் கணக்கு
(a) விலகும் கூட்டாளியின் முதல் கணக்கில் மட்டும் (b) அனைத்துக் கூட்டாளிகளின் (விலகும் கூட்டாளி உட்பட) முதல் கணக்குகளில் (c) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கு மட்டும்
- 5) நற்பெயர் மதிப்பு ரூ. 30,000 ஆக தோற்றுவிக்கும் பொழுது, அத்தொகை பற்று வைக்கக்கூடிய கணக்கு
(a) கூட்டாளிகளின் முதல் கணக்குகள் (b) நற்பெயர் கணக்கு (c) ரொக்கக் கணக்கு

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) விலகலின் பொழுது செய்யப்படும் சரிக்கட்டுதல்கள் யாவை?
- 7) மணி, நாகப்பன், உலகநாதன் என்ற கூட்டாளிகள் முறையே 4 : 3 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். உலகநாதன் என்பவர் விலகிய பிறகு அவரின் பங்கை மணி, நாகப்பன் இருவரும் 3 : 2 எனும் விகிதத்தில் பிரித்து எடுத்துக் கொண்டனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் யாது?
- 8) சபாபதி, திருமலை, உமாபதி என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். திருமலை விலகிய உடன் அவரின் பங்கை இருவரும் சமமாகப் பிரித்து எடுத்துக் கொண்டனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் யாது?
- 9) ரோஜா, மீனா, சோபனா என்ற கூட்டாளிகள் முறையே 5 : 4 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். ரோஜா விலகினார். அவரின் பங்கை முழுமையாக மீனா எடுத்துக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் யாது?
- 10) P, Q, R என்ற கூட்டாளிகள் 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். Q விலகியவுடன் தொடரும் கூட்டாளிகளின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் 4 : 3. ஆதாய விகிதம் கணக்கிடுக.

பகுதி - இ

4 x 12 = 48

- 11) சங்கர், சேகர், சாரதி என்ற கூட்டாளிகள் 3 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். பின்வரும் நிறுவனச் சொத்துக்கள், பொறுப்புகள் மறுமதிப்பீட்டுக்குட்பட்டு சாரதி என்பவர் விலக முடிவெடுத்தார். (அ) கட்டட மதிப்பு ரூ. 33,000 மதிப்பேற்றம் செய்வது. (ஆ) பதிவு பெறாமலிருந்த முதலீடுகள் ரூ. 6,000 கணக்கில் கொண்டு வருவது (இ) சரக்கிருப்பு மீது ரூ. 3,000; அறைகலன் மீது ரூ. 1,500 தேய்மானம் நீக்குவது (ஈ) பற்பல கடனீந்தோர் மீது ரூ. 1,500 போக்கெழுதுவது தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்க.
- 12) ராமு, சோமு, கோபு என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 2005 ஜனவரி 1 அன்று கோபு என்பவர் விலக விரும்புகிறார். அவர்களின் சொத்துகள் பொறுப்புகள் பின்வருமாறு மருமதிப்பீடு செய்வதென முடிவெடுத்தனர். (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ. 30,000 அதிகரிப்பது. (ஆ) சரக்கிருப்பு, அறைகலன் மற்றும் பொறிவகை மீது முறையே ரூ. 10,000, ரூ. 5,000 மற்றும் ரூ. 23,000 என தேய்மானம் ஒதுக்குவது. (இ) கொடுபடா பொறுப்பு ரூ. 2,000 க்கு ஒதுக்கீடு செய்வது கூட்டாளிகள் முடிவுகளைச் செயல்படுத்துதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மருமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்க.
- 13) C, D, E என்ற கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். D விலக விரும்பியவுடன், பின்வருமாறு சொத்துகள், பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்தனர். (அ) பதிவு பெறா முதலீடுகள் ரூ. 3,000 கணக்கில் கொண்டு வருவது. (ஆ) பற்பல கடனீந்தோரிடமிருந்து ரூ. 4,000 போக்கெழுதுவது (இ) இயந்திரம் மீது ரூ. 1,000 மற்றும் அறைகலன் மீது ரூ. 2,000 தேய்மானம் நீக்குக. (ஈ) நற்பெயர் ரூ. 15,000 மதிப்புக்குத் தோற்றுவிப்பது. குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்க.

- 14) கங்கா, யமுனா என்ற கூட்டாளிகள் முறையே 3/5 மற்றும் 2/5 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர் . 2004 டிசம்பர் 31 ஆம் நாளை இரூபுநிலைகே குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ .	சொத்துக்கள்	ரூ .
முதல் :		இயந்திரம்	58,500
கங்கா : 60,000		சரக்கிருப்பு	48,000
யமுனா : 45,000	1,05,000	கடனாளிகள்	45,000
பற்பல கடனீந்தோர்	15,000	ரொக்கம்	1,500
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	33,000		
	1,53,000		1,53,000

உடல்நிலை சரியின்மையால் யமுனா விலக முடிவெடுத்தார் .அதனால் அமராவதியை பின்வரும் பகிர்வுகளில் சேர்த்துக் கொள்ள முடிவு எடுத்தனர் .

(அ) இயந்திரத்தின் மீது 10% சரக்கிருப்பு மீது 15% தேய்மானம் நீக்குதல் .

(ஆ) பற்பல கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குதல் .

(இ) பற்பல கடனீந்தோர் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குதல் மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள், கங்கா அவர்களின் இரூபுநிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயார் செய்க.

பகுதி - ஈ

2 x 20 = 40

- 15) a) சந்திரன் , இந்திரன் , தூரியன் என்ற கூட்டாளிகள் முறையே 1/2 , 3/10, 1/5 எனும் விகிதத்தில் நிறுவனத்தின் இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர் . அவர்களது 31.3.2005 ஆம் நாளை இரூபுநிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	62,000	வங்கி	81,000
காப்பு நிதி	40,000	கடனாளிகள்	62,000
முதல் கணக்குகள் :		கழிக்க : ஐயக் கடன் ஒதுக்கு	1,000
சந்திரன் : 1,60,000		சரக்கிருப்பு	40,000
இந்திரன் : 1,20,000		பொறியும் பொறித்தொகுதியும்	1,00,000
தூரியன் : 60,000	3,40,000	கட்டடம்	1,60,000
	4,42,000		4,42,000

2005 ஏப்ரல் 1 அன்று பின்வரும் பகிர்வுகளில் தூரியன் என்பவர் விலகினார் .

(அ) கட்டடம் 10%மதிப்பேற்றம் செய்வது .

(ஆ) வாரா ஐயக் கடன் ஒதுக்கு ரூ. 2,400 ஆக அதிகரிப்பது .

(இ) நற்பெயர் ரூ. 40,000 மதிப்புக்கு உருவாக்குவது .

(ஈ) விலகும் கூடலிக்குச் சேர வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்துவது

மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான பதிவுகள் தந்து , மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள், வங்கி கணக்கு மற்றும் புதிய கூட்டன்மையின் இரூபு நிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயாரிக்க .

(OR)

- b) செல்வகுமார் , சரவணகுமார், வினோத் குமார் என்ற கூட்டாளிகள் முறையே 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர் .2004 டிசம்பர் 31 ஆம் நாளை அவர்களின் இரூபு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	25,000	கை ரொக்கம்	3,000
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	15,000	வங்கி ரொக்கம்	35,000
இலாப நட்டக் கணக்கு	30,000	பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	11,000
முதல் :		ஏட்டுக் கடன்கள்	18,000
செல்வகுமார் : 80,000		சரக்கிருப்பு	36,000
சரவணகுமார் : 50,000		அறைகலன்	7,000
வினோத் குமார் : 40,000	1,70,000	பொறியும் , பொறித் தொகுதியும்	50,000
		கட்டடம்	80,000
	2,40,000		2,40,000

பின்வரும் பகிர்வுக்கு உட்பட்டு 2005 ஜனவரி 1 அன்று செல்வகுமார் என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார் .

(அ) நற்பெயர் ரூ. 30,000 என்ற மதிப்பில் ஏடுகளில் தோற்றுவிப்பது

(ஆ) சொத்துகளின் மதிப்பு கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டன. சரக்கிருப்பு ரூ.30,000, பொறியும் பொறித் தொகுதியும் ரூ.40,000, கட்டடம் ரூ. 1,00,000

(இ) ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 1,000 என உருவாக்குவது .

(ஈ) செல்வகுமார் என்பவருக்குச் சேரவேண்டிய தொகையில் ரூ. 21,500 உடனடியாகச் செலுத்தப்பட்டது . மீதித்தொகை அவர் கடன் கணக்குக்கு மாற்றப்பட்டது .

மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள் , மற்றும் வங்கிக் க/கு , புதிய கூட்டாண்மையின் இரூபுநிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயார் செய்க .